2017 ஜூன் 22]

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், மேட்டுத்தாங்கல் ஊராட்சி, எம். வெள்ளாளப்பட்டி கிராமத்தில் கால்நடைக் கிளை நிலையம் அமைக்க ஆவன செய்ய வேண்டும் என்று கூறி, மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும் நன்றி கூறி, விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினாக்கள்—விடைகள் நேரம் முடிவுற்றது.*

[**குறிப்பு:** *ஓர் உரையின் தொடக்கத்தில் உடுக்குறி (*) இடம்பெற்றிருந்தால் அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப்பெற்றது என்பதைக் குறிக்கும்.*]

2. தகவல் கோரல்

(அ) திருவெறும்பூர் O.F.T. துப்பாக்கி தொழிற்சாலை, தனியார்மயமாக்கும் முயற்சியைத் தடுத்தல்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *இருங்கள். (குறுக்கீடு)* allow *செய்கிறேன். உட்காருங்கள். மாண்புமிகு உறுப்பினர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்.*

***திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி:** *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, என்னுடைய தலைவர் மற்றும் செயல் தலைவர் அவர்களை வணங்குகிறேன். என்னுடைய திருவெறும்பூர் தொகுதியில் இருக்கின்ற* O.F.T. *என்கின்ற துப்பாக்கி தொழிற்சாலை கடந்த 50 ஆண்டுகளாக மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்தத் துப்பாக்கி தொழிற்சாலை நம் மாநிலம் மட்டுமல்லாது, வெளி மாநிலங்களுக்கும், காவல் துறைக்கும் தேவையான துப்பாக்கிகளைத் தயாரித்து வழங்கிக்கொண்டிருக்கிறது. நமது மாநிலத்திற்கு மட்டுமல்லாது, இந்திய இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இங்குதான் ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. கடந்த 31—5—2017 அன்று* NITI Aayog *மூலமாக, குழு ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அதன்மூலம் இதனை தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய பி.ஜே.பி. அரசு ஈடுபட்டிருக்கின்றது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற ஒரு தொழிற்சாலையாக இருந்தாலும், அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கின்ற பணியாளர்கள் நம்முடைய தமிழகத்தினைச் சேர்ந்த மக்கள்தான். அதிலும், என்னுடைய தொகுதியைச்*

[திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி] [2017 ஜூன் 29

சேர்ந்த மக்கள்தான் அதிகமாகப் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கெல்லாம், அந்தப் பணி தொடரும் உத்தரவாதம் இருக்குமா என்ற ஒரு சந்தேகமும், பயமும், பதட்டமும் இருந்துகொண்டிருக்கின்றது. அதனால்தான் நேற்றையதினம் எங்களுடைய செயல் தலைவர் அவர்களையும், மாவட்டக் கழகச் செயலாளர் திரு. நேரு அவர்களையும் சந்தித்து, அவர்களுடைய கோரிக்கைகளை வழங்கியிருக்கிறார்கள். நீங்கள் போதிய அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுத்து, தனியார்மயமாக்குகின்ற முயற்சியைத் தடுக்க வேண்டும் என்று அரசைக் கேட்டு, அமர்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அவர்கள்.

***மாண்புமிகு திரு. எம்.சி. சம்பத்:** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, Ordnance Factory, திருச்சிராப்பள்ளி துப்பாக்கி தொழிற்சாலை, மத்திய பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வரும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 1966 ஆம் வருடம் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் ஆட்சிக் காலத்தில் திறந்து வைக்கப்பட்டு, 1967 ஆம் ஆண்டு முதல் உற்பத்தியைத் தொடங்கியது. 1965 ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்தியா–பாகிஸ்தான் போரின்போது, தேவைப்பட்ட துப்பாக்கி போன்ற பாதுகாப்புச் சாதனங்களை உருவாக்கிய நிறுவனம் ஆகும். இதனுடைய தலைமை அலுவலகம் கொல்கத்தாவில் அமைக்கப்பட்டுள்ளது. முதலில், சிறிய துப்பாக்கிகளைத் தயாரித்த இந்த நிறுவனம் காலமாற்றத்திற்கேற்றாற்போல் பலவகையான துப்பாக்கிகளை உற்பத்தி செய்தது. வெளிநாட்டிற்கும் அவற்றை ஏற்றுமதி செய்தது.

முற்பகல் 11–45

'ஏ' குரூப்பில் 30 பேரும், 'பி' குரூப்பில் 130 பேரும், இதுதவிர, 1,500 பணியாளர்களும் இதில் பணிபுரிந்து வருகிறார்கள். மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்டதுபோல, 30–5–2015 அன்று மத்திய அரசு குறைவாக இலாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனங்களையும், நட்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்கலாம் (privatization) அல்லது பொதுத் துறை மற்றும் தனியார் துறை இணைந்து, PPP–Public Private Partnership என்ற முறையில் செயல்படலாம் என

2017 ஜூன் 29] [திரு. எம்.சி. சம்பத்]

ஒரு பொதுவான முடிவை எடுத்துள்ளது. மத்திய அரசின் திட்டக் குழு NITI Aayog, இந்நிறுவனம் பொதுத் துறை மற்றும் தனியார் துறையுடன் இணைந்து, PPP–Public Private Partnership என்ற முறையில் செயல்படலாமா என்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, அறிக்கை அளிக்குமாறு திருச்சிராப்பள்ளி துப்பாக்கி தொழிற்சாலை நிருவாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதன் அடிப்படையில், அங்கு பணிபுரியும் பணியாளர்கள் 27–6–2016 அன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதை மாநில அரசு நன்கறியும். இந்நிறுவனம் இலாபத்தில் இயங்குகின்ற நிறுவனம். மத்திய பாதுகாப்புத் துறையினுடைய கட்டுப்பாட்டின்கீழ் இயங்குகின்ற நிறுவனமாக இருப்பதால், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று, பாரதப் பிரதமர் அவர்களுக்கு சரியான அழுத்தத்தினைக் கொடுத்து இந்தத் தொழிற்சாலை இங்கேயே தொடர்ந்து செயல்படுவதற்குண்டான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு சட்டமன்றப் பேரவை உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்து அமர்கிறேன்.

(ஆ) எண்ணூர் காமராஜர் துறைமுகம், தனியாருக்கு விற்பனை செய்தல்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *திரு. எஸ். சுதர்சனம், இன்று காலையில் ஓர் அறிவிப்பு கொடுத்தீர்கள். தகவல் கோரல் என்ற முறையில் அதை அனுமதிக்கிறேன். என்னவென்று சொல்லுங்கள்.*

***திரு. எஸ். சுதர்சனம்:** *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தலைவர் கலைஞர் அவர்களையும், எதிர்க்கட்சித் தலைவர் தளபதி அவர்களையும் வணங்குகிறேன். இந்த அரசின் கவனத்தை ஈர்க்க, விளக்கத்தைக் கோர இந்தத் தீர்மானத்தை நான் படிக்க விரும்புகிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *தீர்மானம் இல்லை. தகவல் கோரல். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். அவ்வளவுதான்.*

திரு. எஸ். சுதர்சனம்: *1–2–2001 அன்று கடந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்களுடைய முயற்சியால் முன்னாள் பாரதப் பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்களால் தொடங்கப்பட்ட எண்ணூர் காமராஜர்*